

இலங்கை தேசிய இளைஞர்கள் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்துதல்.

1. கருத்திட்டம்

இலங்கை தேசிய இளைஞர்கள் தொண்டர் சேவை

1.1 பின்னணி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இளைஞர்களுக்கு உரிய நிகழ்ச்சித்திட்டங்களுள் இளைஞர் யுவதிகளின் பங்களிப்பில் நடைபெறும் தொண்டர் சேவை நடவடிக்கைகள் முதலிடத்தைப் பெறுகின்றன. தற்போதாகும் போது அவ்வாறான தொண்டர் சேவை நடவடிக்கைகளுக்காக உரிய மதிப்பீடு கிடைக்காமையின் காரணமாக தொண்டர் சேவை நிகழ்ச்சித்திட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல் மிகவும் சிரமமாக உள்ளது. இதன் காரணமாக இளைஞர் யுவதிகளை சமூக சேவை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஊக்குவித்தல் மற்றும் அவ்வாறே அவர்களுக்கு இடையில் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை விருத்தி என்பவற்றின் ஊடாக குழு உணர்வினை ஏற்படுத்துதல், இளைஞர் ஒருவர் சமூகமயமாக்கலுக்குத் தேவையான மென்மையான திறன்களினால் மெருகூட்டப்பட்ட இளைஞர் ஒருவரை உருவாக்குதல் என்பன காலத்தின் தேவைப்பாடாக உள்ளது. பல்லின, பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாடு என்ற வகையில் அவரவர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக சமூக ஒருமைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்காக சமூக நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்ப வேண்டி உள்ளது. ஆதலால் உலகில் பெரும்பாலான நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் தேசிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இளைஞர்களின் தொண்டர் சேவை ஒன்றினை இலங்கை நாட்டிலும் தாபித்தல் காலத்திற்குப் பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு அமைய நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்தி அதற்காக உரிய வரவேற்பினைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக இளைஞர் சமுதாயத்தின் மூலம் மிகவும் பயனுறுதி உள்ள சேவை ஒன்றினை நாட்டிற்குப் பெற்றுக்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

1.2 நோக்கங்கள்

1. தொண்டர் சேவையில் ஈடுபடுவதன் மூலம் இளைஞர் யுவதிகளின் தலைமைத்துவப் பண்புகளை விருத்தியடையச் செய்து சமநிலையான ஆளுமை விருத்தி ஒன்றினை ஏற்படுத்துவதற்கான உபாய மார்க்கங்கள் மற்றும் வசதிகளை வழங்குதல்.
2. நாட்டின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார அபிவிருத்தியினை நோக்காகக்கொண்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளல் மற்றும் அவை தொடர்பான திட்டங்களை வகுத்தல் என்பவற்றிற்காக இளைஞர் சமுதாயத்தினரை இணைத்துக்கொள்வதுடன் அவர்களின் தொழில் சார் அபிவிருத்தி தொடர்பாகவும் மேற்படி தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகளை செய்து கொடுத்தல் மற்றும் நாட்டின் அபிவிருத்திச் செயன்முறைக்கு பயனுறுதி உள்ள வகையில் பங்களிப்பு வழங்கக்கூடியவாறு இளைஞர் சமுதாயத்தின் கொள்ளளவு ,அறிவு, திறன்கள் மற்றும் உள்பாங்கு என்பவற்றினை விருத்தி செய்தல்.

3. நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையர் என்ற இனத்தினைக் கட்டியெழுப்புதற்காக இளைஞர் சமுதாயத்தினரின் பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய செயன்முறை ஒன்றினைத் தயாரிப்பதன் ஊடாக அவர்களது திறன்களின் விருத்திக்கான வசதிகளை வழங்குதல்.
4. தொழில்களில் ஈடுபடும் போது அபிமானத்துடனும் மற்றும் சுய மரியாதையுடனும் மற்றும் தர்க்க ரீதியான முறையில் சுதந்திரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடியதுமான சூழல் ஒன்றினை இளைஞர் சமுதாயத்தினருக்காக உருவாக்குதல்.
5. தனிநபர்களுக்கு இடையிலும் மற்றும் தனிநபர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையிலும் பிரச்சினைகள் ஏற்படுவதனைக் குறைக்கும் அமைதியான சூழல் ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான பாதையினை அமைத்து, இளைஞர் சமுதாயத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்கக்கூடிய வழிமுறை ஒன்றினை நோக்கிச் செல்வதற்காக சமூகத்தினை வலுவூட்டல்.
6. தற்காலத் தொழிநுட்ப வசதிகளை உச்ச வகையில் பயனுறுதி உள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான பிரவேசங்களை அறிமுகம் செய்தல் மற்றும் அது தொடர்பில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதன் ஊடாக இளைஞர் சமுதாயத்தினரை வலுவூட்டல்.

வரைவிலக்கணம்

- ❖ தொண்டர் ஊழியர் – பொதுமக்கள் சேவைக்காக சுய விருப்பத்தின் பேரில் முன்வரும் நபர்.
- ❖ தொண்டர் சேவை - பொதுமக்கள் சேவையினை சுய விருப்பத்தின் பேரில் நிறைவேற்றல்.

2. இளைஞர் தொண்டர் சேவையினால் கிடைக்கும் பெறுபேறுகள்

2.1 தொண்டர் சேவையில் ஈடுபட்டு உள்ள இளைஞர் சமுதாயத்திற்கு நேரடியாகக் கிடைக்கப் பெறும் பெறுபேறுகள்.

1. இளைஞர்களுள் தலைமைத்துவப் பண்புகள் விருத்தி அடைதல் மற்றும் வேலை உலகினை வெற்றியடையச் செய்வதற்குத் தேவையான மென்மையான திறன்கள் விருத்தி அடைதல்.
2. சமூக, சூழலியல் அபிவிருத்தியில் நேரடியாகப் பாதிப்புச் செலுத்தும் பொதுமக்கள் செயற்பாடுகள் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு மற்றும் உள்ப்பாங்குகள் என்பன விருத்தி அடைதல்.
3. சமூக செயற்பாடுகள் / வேலைகள் என்பன தொடர்பான புரிந்துணர்வு விருத்தியடைவதன் காரணமாக அவரவர்களின் கலாச்சாரப் பெறுமதிகள், அடிப்படைக் கட்டமைப்புகள் தொடர்பான அறிவு விருத்தியடைதல் மற்றும் இனங்களுக்கு இடையில் சமூக நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படல்.
4. புத்தாக்க ஆற்றல்கள் விருத்தி அடைதல் மற்றும் தகவல் தொழிநுட்பம் மற்றும் சைபர் செயற்பரப்பினைப் பயன்படுத்துவதன் மூலம் அது தொடர்பான தெளிவு ஏற்படுவதன் ஊடாக நவீன பொருளாதார உற்பத்தி வாய்ப்புக்களை அறிமுகம் செய்வதற்கு இயலுமாதல்.
5. மாநிட தொடர்புகளை விருத்தி செய்வதில் பாதிப்புச் செலுத்தும் தொடர்பாடல் திறன்கள் விருத்தி அடைதல்.
6. பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் அல்லது இடர்களைக் குறைத்தல் / கட்டுப்படுத்தல் என்பன தொடர்பான அறிவு மற்றும் திறன்கள் விருத்தி அடைதல்.

2.2 தொண்டர் ஊழியர்களின் எதிர்கால இலக்குகளை உறுதிப்படுத்தல் தொடர்பாக கிடைக்கும் பயன்கள்

1. தொண்டர் ஊழியர்களை தொழில்களுக்காகத் தெரிவு செய்யும் போது மற்றும் பதவியுயர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் போது தொண்டர் சேவையில் ஈடுபடுவதன் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் மதிப்பீடுகளின் அடிப்படையில் நுழைவுகளின் போது மேலதிக எண்ணிக்கையான புள்ளிகள் கிடைக்கப் பெறல்.
2. பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றிற்குரிய பிரவேசத்தின் போது தொண்டர் சேவையில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் மதிப்பீடுகளின் அடிப்படையில் மேலதிக எண்ணிக்கையான புள்ளிகள் கிடைக்கப் பெறல்.
3. சர்வதேச மட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினதும் மற்றும் அவ்வாறான ஏனைய அமைப்புக்களினதும் தொண்டர் நிகழ்ச்சித்திட்டங்களில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறல்.
4. சிறந்த ஒரு தொண்டர் ஊழியர் எனத் தெரிவு செய்யப்படுவதன் ஊடாக தங்க, வெள்ளி, வெண்கல விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பவற்றினைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறல்.
5. தொண்டர் ஊழியர் என ஏற்றுக்கொள்ளப்பட்ட சான்றிதழ் ஒன்றும் மற்றும் அனுமதிப்பத்திரம் ஒன்றும் கிடைக்கப் பெறல்.

2.3 நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் ஏற்படும் நன்மைகள்

1. தேசிய இனம் தொடர்பான உணர்வு மற்றும் சமூகம் தொடர்பான கூருணர்வு, சமூக நல்லிணக்கம் என்பன தொடர்பில் ஆர்வமும் ஊக்கமும் உள்ள இளைஞர் சமுதாயம் ஒன்று தோன்றுதல்.
2. பொதுமக்கள் அபிவிருத்தி, சமூக நலன்புரி, சூழலியல் சுகாதாரம் மற்றும் புத்தாக்கங்கள் ஆகிய துறைகளில் சாதகமான விருத்திக்காக பங்களிப்பு வழங்குதல்.
3. வினைத்திறனுள்ள மற்றும் போதிய ஆளுமையினைக்கொண்ட இளைஞர் யுவதிகளை தேசத்திற்கு அளித்தல்.

3. தொண்டர் சேவையில் இணைவதற்கான தகைமைகள்

வயது 15 – 29 வருடங்களுக்கு இடைப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள இளைஞர் யுவதிகள் இணைந்துகொள்ள முடியும்.

1. பாடசாலை மாணவ மாணவிகள்
2. பாடசாலையினை விட்டு விலகிச் சென்றவர்கள்
3. பல்கலைக்கழக மாணவர்கள்

4. தொழிநுட்பக் கல்லூரி, அரசு மற்றும் அரசோடு இணைந்து செயற்படும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் என்பவற்றின் மாணவர்கள்
5. வாழ்வாதார தொழிற் துறைகளில் ஈடுபட்டுள்ள தொண்டர் சேவையில் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள்
6. பல்வேறு தொண்டர் ஊழியர்கள், கல்வி மற்றும் ஏனைய சேவை நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு இளைஞர் யுவதிகள்.
4. **தொண்டர் ஊழியர்களைப் பதிவு செய்தல்.**

இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்துவதற்காக தாபிக்கப்படும் செயலகத்தினால் இளைஞர் தொண்டர் ஊழியர்களைப் பதிவு செய்தல், அவ்வாறு பதிவு செய்யப்படும் இளைஞர் தொண்டர் ஊழியர்களுக்கு அடையாள அட்டை, அறிக்கைப் புத்தகம், வழிகாட்டல் கைநூல் மற்றும் ஆலோசனைப் பத்திரங்கள் என்பவற்றை வழங்குவதனை மேற்கொள்ளல்.

5. **தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்தல்**

தொண்டர் சேவை ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்ற வகையில் மூன்று படிமுறைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். அதில் ஆரம்ப நிலைப் படிமுறைக்கு உரிய 36 மணித்தியால சேவைக் காலத்தினை ஆகக் குறைந்தது 06 மாதங்களுக்குள் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதுடன் இரண்டாம் நிலைப் படிமுறைக்கு உரிய 48 மணித்தியால சேவைக் காலத்தினையும் 06 மாதங்களுக்குள் பூர்த்தி செய்தல் வேண்டும். மூன்றாம் நிலைப் படிமுறை 120 மணித்தியால சேவைக் காலம் ஒன்றினைக் கொண்டிருப்பதுடன் அதனை ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்தல் வேண்டும். மேற்படி ஒவ்வொவ்வொரு படிமுறைகளினதும் தேவைப்பாடுகளை தொண்டர் ஊழியர்களினால் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் இளைஞர்கள் தொண்டர் சேவையின் அடுத்த படிமுறைக்குள் பிரவேசிக்க முடியும்.

மேற்படி ஒவ்வொவ்வொரு படிமுறைகளிலும் ஈடுபட வேண்டிய துறைகள் மற்றும் நிறுவனங்கள் என்பன தொடர்பாக இளைஞர் தொண்டர் சேவைகள் செயலகத்தினால் தேசிய மட்டத்திலான அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றினைப் பிரதிநிதித்துவம் செய்வதற்காக நியமிக்கப்படும் இளைஞர்களை மையமாகக்கொண்ட உத்தியோகத்தர்களினால் தீர்மானிக்கப்படும். அவ்வாறு தீர்மானிக்கப்படும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக இளைஞர் தொண்டர் உத்தியோகத்தர்களைப் பதிவு செய்யும் நிறுவனத்தினால் அறிவிக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் துறைகள் அல்லது நிறுவனங்களில் ஈடுபட்டமை தொடர்பாக, உரிய பணியினை நிறைவேற்றிய உடனேயே மற்றும் உரிய கால எல்லை பூர்த்தி செய்யப்பட்டமை தொடர்பாகவும் இளைஞர்களை மையமாகக்கொண்ட உத்தியோகத்தரினால் அல்லது அவரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.

6. தொண்டர் சேவையில் ஈடுபட வேண்டிய கால எல்லை

1. ஆரம்ப நிலை மட்டம் / வெண்கலப் பதக்கம்

1.1 இதன் கீழ் இணைந்து கொள்ளும் எந்தவொரு இளைஞரும் அல்லது யுவதியும் ஆகக் குறைந்தது வாரம் ஒன்றிற்கு 6 மணித்தியாலங்கள் வீதம் 36 மணித்தியாலங்கள் ஆகக் குறைந்தது 6 மாத கால எல்லைக்குள் பூர்த்தி செய்தல் வேண்டும்.

2. இரண்டாம் நிலை மட்டம் / வெள்ளிப் பதக்கம்

2.1 மேற்படி ஆரம்ப நிலை மட்டத்தில் 6 மாத காலப்பகுதியினைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இரண்டாம் நிலை மட்டத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதுடன் இதன் கீழ் இணைந்து கொள்ளும் எந்தவொரு இளைஞரும் அல்லது யுவதியும் ஆகக் குறைந்தது வாரம் ஒன்றிற்கு 8 மணித்தியாலங்கள் வீதம் 48 மணித்தியாலங்கள் ஆகக் குறைந்தது 6 மாத கால எல்லைக்குள் பூர்த்தி செய்தல் வேண்டும்.

3. மூன்றாம் நிலை மட்டம் / தங்கப் பதக்கம்

3.1 மேற்படி இரண்டாம் நிலை மட்டத்தில் 6 மாத காலப்பகுதியினைப் பூர்த்தி செய்ததன் பின்னர் மூன்றாம் நிலை மட்டத்திற்குள் பிரவேசிக்க முடியும் என்பதுடன் இதன் கீழ் இணைந்து கொள்ளும் எந்தவொரு இளைஞரும் அல்லது யுவதியும் ஆகக் குறைந்தது வாரம் ஒன்றிற்கு 10 மணித்தியாலங்கள் வீதம் 120 மணித்தியாலங்கள் ஆகக் குறைந்தது 12 மாத கால எல்லைக்குள் பூர்த்தி செய்தல் வேண்டும்

7. தொண்டர் சேவையில் ஈடுபட வேண்டிய விடயப் பரப்புக்கள்

இலங்கையின் தேசிய இளைஞர்கள் தொண்டர் சேவையானது கீழே குறிப்பிடப்பட்டு உள்ள பிரதான 8 விடயப் பரப்புக்களைத் தழுவும் வகையில் நடைமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்படும். மேற்படி பிரதான விடயப் பரப்புக்கள் மற்றும் அவ்வாறே அவற்றுள் அடங்கி உள்ள பல்வேறு பணிகள் மற்றும் நிறுவனங்கள் என்பன தொடர்பாக தொண்டர் சேவைகள் செயலகம், இளைஞர்களை மையமாகக்கொண்ட உத்தியோகத்தர்களிடம் கேட்டு தீர்மானிப்பதற்கு அமைய தொண்டர் சேவையில் ஈடுபட முடியும்.

1. தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் என்பவற்றினைக் கட்டியெழுப்பும் துறை :

பல்வேறு இன மக்களைக்கொண்ட மற்றும் பல்வேறு கலாச்சார அடையாளங்களைப் பின்பற்றும் இலங்கை தேசிய இனத்தின் இளைஞர் சமூதாயத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தினைக் கட்டியெழுப்புதல்.

2. சமூக உதவிச் சேவை மற்றும் சமமாக மதிக்கும் துறை :

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக தேடிப் பார்த்தல் மற்றும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அவ்வாறே பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிதல்.

3. சுகாதாரம், போசணை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான துறை :

சுகாதாரம் மற்றும் சுகநலன் பேணல், தொற்றும் மற்றும் தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் தாதிச் சேவையில் ஈடுபடல்.

4. விவசாயத் துறை :

நீர் / நீரியல் வள முகாமைத்துவம் மற்றும் உணவுப் பயிர்கள் உற்பத்தி மற்றும் விவசாயத்துறையின் அபிவிருத்தி என்பவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. சூழலியல் துறை:

அனர்த்த உதவிச் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சூழலியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் உயிரியல் வள முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடல்.

6. தொழிநுட்பத் துறை :

புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் தொழிநுட்ப விருத்திக்கான பங்களிப்பினை வழங்குதல்.

7. கல்வி சார் மற்றும் கலாச்சாரத் துறை :

ஆசிரியர் சேவை, பாலர் பாடசாலை ஆசிரியர் சேவை மற்றும் மாற்றுத் திறன்களைக் கொண்ட மற்றும் பின்னடைவான பிள்ளைகளுக்குக் கற்பித்தல், மரபுரிமை மற்றும் தற்கால கலாச்சாரப் பண்புகளை ஊக்குவிப்பதற்கான பங்களிப்பினை வழங்குதல்.

8. பொதுமக்களை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் துறை :

பொதுமக்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்களைத் தாபித்தல், பேணி வருதல் மற்றும் கிராமிய அபிவிருத்திச் செயற்பாடுகள் என்பவற்றினை மதிப்பீட்டிற்கு உட்படுத்துதல்.

மேற்படி ஒவ்வொவ்வொரு துறையினையும் அடிப்படையாகக் கொண்டு இளைஞர் தொண்டர் ஊழியர்கள் ஈடுபட வேண்டிய நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், தொடர்புகொள்ள வேண்டிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பாக ஆரம்ப நிலை , இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைப் படிமுறைகளுக்கு உரிய வகையில் தொண்டர் சேவைகள் செயலகத்தினால் திட்டங்கள் தயாரிக்கப்படுவதுடன் அதனை மேற்கொள்ளல் செயலாற்றுகைக் குழுவின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்.

8. தொண்டர் சேவையின் செயற்பாட்டுக் கட்டமைப்பு

8.1 இளைஞர் தொண்டர் சேவையினை செயற்படுத்தல்

இலங்கை தேசிய இளைஞர் தொண்டர் சேவைகள் செயலகம் இளைஞர் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டு நிறுவனம் என்ற வகையில் தாபிக்கப்படும். இது இளைஞர் விவகார விடயப் பொறுப்பு அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய இளைஞர் சேவைகள் சபையின் பிரிவு ஒன்றாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் இளைஞர் / இளைஞர் விவகார விடயப் பொறுப்பு அமைச்சின் கீழ் தாபிக்கப்படும். உரிய பணிகள்

8.4 இன் கீழ் விபரிக்கப்பட்டு உள்ளது.

8.2 இளைஞர்களை மையமாகக் கொண்ட உத்தியோகத்தர்

இலங்கையில் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகளை பயனுறுதியுள்ள வகையில் பரவச் செய்தல் மற்றும் ஒன்றிணைத்தல் என்பவற்றினை உறுதிப்படுத்தவுதற்காக சகல அமைச்சுக்களுக்கும் அமைச்சுச் சிரேஷ்ட உதவிச் செயலாளர் / பணிப்பாளர் பதவிக்கு அல்லது அதனைவிட உயர் பதவி ஒன்றில் உள்ள உத்தியோகத்தர் ஒருவர் அந்தந்த அமைச்சின் செயலாளரினால் இளைஞர்களை மையமாகக்கொண்ட உத்தியோகத்தராக (Focal point) நியமிக்கப்படுவார். மேற்படி உத்தியோகத்தரின் ஊடாக இலங்கை தேசிய இளைஞர்கள் தொண்டர் சேவைக்கான விடயப் பரப்புக்கள் மற்றும் பிரவேசங்களை அடையாளம் காணல், வசதிகளை செய்துகொடுத்தல், செயலாற்றுகை மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியன நிறைவேற்றப்படும். இந்த இளைஞர்களை மையமாகக் கொண்ட உத்தியோகத்தர் ஒவ்வொவ்வொரு அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்காக தொண்டர் சேவையின் நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான வகையில் இளைஞர்களை மையமாகக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவரை நியமித்துக் கொள்ளல் வேண்டும்.

8.3 தேசிய செயலாற்றுகைக் குழு (நிருவாக சபை)

இலங்கை இளைஞர்கள் தொண்டர் சேவையின் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கொள்கை ரீதியான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்தும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் என்பன தொடர்பாகக் கண்டறிதல் மற்றும் செயலாற்றுகை தொடர்பாக தேடிப் பார்த்தல் ஆகிய நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தேசிய செயலாற்றுகைக் குழு ஒன்று தாபிக்கப்படும். இளைஞர் விவகார விடயப் பொறுப்பு அமைச்சுச் செயலாளர் அவர்களின் பங்குபற்றுதலைக் கொண்ட குழுவின் கூட்டிணைவு கீழ்வருமாறு அமையும்.

1. ஜனாதிபதி செயலாளரின் பிரதிநிதி ஒருவர்
2. பிரதமரின் செயலாளரின் பிரதிநிதி ஒருவர்
3. இளைஞர் / இளைஞர் விவகார விடயப் பொறுப்பு அமைச்சின் மேற்படி பிரிவின் பிரதிநிதி ஒருவர்
4. திறன் விருத்தி மற்றும் தொழிற் பயிற்சிகள் விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
5. அரசாங்க நிருவாக விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
6. கல்வி விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
7. உள்நாட்டு அலுவல்கள் விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
8. சுகாதார விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
9. உயர் கல்வி விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
10. சமூக நலன்புரி / சமூக சேவைகள் விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
11. அனர்த்த முகாமைத்துவ விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
12. விளையாட்டுத்துறை விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
13. மகளிர் அலுவல்கள் விடயப் பொறுப்பு அமைச்சின் பிரதிநிதி ஒருவர்
14. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர்
15. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதி ஒருவர்

16. தேசிய மட்டத்தில் செயற்படும் அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர்
17. சர்வதேச அரசு சார்பற்ற அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர்
18. இலங்கைப் பொலிஸின் பொலிஸ் மா அதிபர் அவர்களின் பிரதிநிதி ஒருவர்
19. பாதுகாப்பு விடயப் பொறுப்பு அமைச்சின் படையணிகள் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர்.

மேற்படி நிருவாக சபை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படுவதுடன் அதற்காக கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

8.4 இலங்கையின் தேசிய இளைஞர் தொண்டர் சேவைகள் செயலகத்தின் பணிகள்

1. இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுப்பதற்குத் துணை புரிதல்.
2. இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையினை நடைமுறைப்படுத்தல் மற்றும் நெறிப்படுத்தல்.
3. இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையுடன் தொடர்புடும் நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்தல்.
4. இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையினை மதிப்பீடு செய்யும் நடைமுறையினை செயற்படுத்தல் மற்றும் கண்காணித்தல்.
5. இலங்கையின் இளைஞர்கள் தொண்டர் சேவையுடன் தொடர்பான சகல சுற்றுநிருபங்கள், பொது ஆலோசனைகள் என்பவற்றினைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல்.
6. சகல வழிகாட்டல்களையும் வழங்குதல் மற்றும் கைநூல், துண்டுப் பிரசுரங்கள் என்பவற்றினை வெளியிடுதல்.

9. தொண்டர் சேவைகளை மதிப்பீடு செய்யும் நடைமுறை

9.1 மதிப்பீடு செய்யும் வழிமுறைகள்

இளைஞர் தொண்டர் சேவைகள் செயலகத்தினால் ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்த தொண்டர் ஊழியர்களை மதிப்பீடு செய்தல் மற்றும் ஒவ்வொவ்வொரு படிமுறையிலும் வெண்கல, வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வழங்குதல் என்பவற்றிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பிரதேச அல்லது மாவட்ட ,மாகாண அடிப்படையில் மதிப்பீட்டுக் குழுக்கள் தாபிக்கப்படுவதுடன் தொண்டர் ஊழியர் தான் விரும்பும் துறைகளில் தொண்டர் சேவையில் ஈடுபடுதல், ஒவ்வொவ்வொரு துறைகளிலும் ஈடுபடும் பணிகள் தொடர்பாக மேற்பார்வை செய்தல், தொண்டர் சேவைகள் கைநூலினை மதிப்பாய்வு செய்தல், செயன்முறைச் செயற்பாடுகளைக் கண்காணித்தல், தொண்டர் ஊழியரின் வடிவமைப்புக்களை மதிப்பாய்வு செய்தல், கட்டுரைகள், கை நூல்கள், புகைப்படங்கள் என்பவற்றினை மதிப்பாய்வு செய்தல் மற்றும் அனுபவங்கள் தொடர்பாக கலந்துரையாடுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

9.2 மதிப்பீட்டுக் குழுக்கள்

ஒவ்வொரு படிமுறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் மதிப்பீட்டுக் குழுக்களின் கூட்டிணைவு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகையில் அமையும்.

1. ஆரம்ப நிலை மட்டம் / வெண்கலப் பதக்கம்
குழுவின் கூட்டிணைவு – 05 உறுப்பினர்கள்
 1. பிரதேச செயலகத்தின் பிரதிநிதி ஒருவர்
 2. வலயக் கல்விக் காரியாலயத்தின் பிரதிநிதி ஒருவர்
 3. அதிபர் ஒருவர்
 4. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர்
 5. பிரதேசத்தின் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் (குழுவின் செயலாளர்)
2. இரண்டாம் நிலை மட்டம் / வெள்ளிப் பதக்கம்
குழுவின் கூட்டிணைவு – 05 உறுப்பினர்கள்
 1. பிரதேச செயலகத்தின் பிரதிநிதி ஒருவர்
 2. வலயக் கல்விக் காரியாலயத்தின் பிரதிநிதி ஒருவர்
 3. பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் / சுற்றாடல் / திறன் விருத்தி/ மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுள் பிரதிநிதி ஒருவர் (ஒவ்வொரு துறைகளுக்கும் அமைய பிரதிநிதியினை தொடர்புபடுத்திக் கொள்ளல்)
 4. அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர்
 5. இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அல்லது மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் (குழுவின் செயலாளர்)
3. மூன்றாம் நிலை மட்டம் / தங்கப் பதக்கம்
 - ❖ மூன்றாம் நிலை மட்டத்தினை மதிப்பீடு செய்வதற்காக பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுக்களை நியமித்துக் கொள்ளல் வேண்டும்.
குழுவின் கூட்டிணைவு – 05 உறுப்பினர்கள்
 1. இளைஞர் விவகார விடயப் பொறுப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் / பணிப்பாளர் மற்றும் அதிலும் உயர் மட்ட உத்தியோகத்தர் ஒருவர்
 2. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நிறைவேற்றுத் துறை மட்டத்தில் உள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர்
 3. ஒவ்வொரு துறைகளுக்குமாக அந்தந்த விடயப் பொறுப்பு அமைச்சுக்களின் நிறைவேற்றுத் துறை மட்டத்தில் உள்ள பிரதிநிதி ஒருவர்
 4. உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்பு ஒன்றில் செயற்படும் பிரதிநிதி ஒருவர்
 5. சர்வதேச அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் செயற்படும் பிரதிநிதி ஒருவர்
 6. இலங்கை தேசிய இளைஞர் சுயேச்சை சேவைகள் செயலகத்தின் நிறைவேற்றுத் துறை மட்டத்தில் உள்ள பிரதிநிதி ஒருவர். (குழுவின் செயலாளர்)

9.3 மேலே குறிப்பிடப்பட்டு உள்ள மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தேசிய மட்டத்தில் மதிப்பீடு செய்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக தேசிய இளைஞர்கள் தொண்டர் செயலகத்தின் மூலம் தேவையான வகையில் கருத்திட்ட செயற்பாட்டுக் கட்டமைப்பு ஒன்று தாபிக்கப்படும். மேற்படி பரிந்துரை தேசிய செயற்பாட்டுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு பதக்கங்களை வழங்குதல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

10. பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல்

1. ஆரம்ப நிலை மட்டம் / வெண்கலப் பதக்கம் - பதக்கம் மற்றும் சான்றிதழ்.
2. இரண்டாம் நிலை மட்டம் / வெள்ளிப் பதக்கம் - பதக்கம் மற்றும் சான்றிதழ்
3. மூன்றாம் நிலை மட்டம் / தங்கப் (பொன்) பதக்கம் - பதக்கம் மற்றும் சான்றிதழ்

தேசிய இளைஞர் தொண்டர் சேவைகள் செயலகம், நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தும் செயற்பாட்டு அலுவலகத்துடன் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் இலங்கை தேசிய இளைஞர்கள் தொண்டர் சேவையுடன் இணைந்து கொள்ளும் இளைஞர்களை மதிப்பீட்டிற்கு உட்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளும்.